



**TIST India Wishes
you all a Happy
Deepavali**

TIST

November, 2005

**அனைவருக்கும் TIST
இந்தியாவின்
தீபாவளி
நல் வாழ்த்துக்கள்**

CHEZHUMAI ©

Visit of TIST Staff from USA

During September and October 2005, Mr.Ramesh Narasimhan, Project Manager for TIST India, USA visited the TIST villages in Tamil Nadu. He visited villages like Chittoor, Kandoor, Bethel Nagar, Aandiseruvallur, Kattiamandal, Ulundhai & Mel Kodungallur. He interacted with the members of the Small Groups and noted their happiness and concern with the TIST program. The Small Groups of Molachur, Vedal and Mel Kodungallur Group Centers joined together in meetings and presented their views, abilities and capabilities with regard to TIST program.



TIST
**The International Small
Group & Tree Planting
Program**

செழுமை ©

USA விலிருந்து TIST குழுவினரின் வருகை

செப்டம்பர் மற்றும் அக்டோபர் 2005ல், திரு. ரமேஷ் நரசிம்ஹன், திட்டக்குழு மேலாளர் TIST இந்தியா அவர்கள் அமெரிக்காவிலிருந்து தமிழ்நாட்டிலுள்ள TIST கிராமப் பணிகளை மேற்பார்வையிட வருகைபுரிந்தார். அவர் சித்தூர், காந்தூர், பெத்தெல் நகர், ஆண்டிசெருவல்லூர், கட்டியம்பந்தல், உளுந்தை மற்றும் மேல் கொடுங்கலூர் போன்ற கிராமங்களை பார்வையிட்டார். அவர் சிறுகுழு அங்கத்தினர்களை சந்தித்து அவர்களுடைய செயல்பாட்டுகளையும், TISTன் நிகழ்வுகளில் அவர்கள் காட்டும் ஆர்வம் மற்றும் மனநிறைவுகளையும் கேட்டு அறிந்துகொண்டார்.



TIST India : 4, Lakshmi Nagar, 6th Main, Nanganallur, Chennai 600061
Ph. 22246844 / 9840299822 E-Mail prabakar@tist.org Web: www.tist.org
TIST USA : Phone : 001 9188511917 Email : rameshn@tist.com

Mr. Ramesh also visited the various tree groves where the Small Groups have planted trees. Mr. Ramesh is now back in USA with all the materials collected from us and having seen firsthand the progress of TIST India and the hard work of the small groups he holds a very positive view about the program and has reported the same to other TIST staff in America and England.



Aandiseruvallu / ஆண்டிசிருவல்லூர்

முளச்தூர், வேடல் மற்றும் மேல் கொடுங்கலூர் குழுக்கள் ஒன்றாக சேர்ந்து ஒரு ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து அதில் தங்கள் ஆலோசனைகள், ஆற்றல்கள் மற்றும் TISTன் நிகழ்வின் மூலம் நடத்தும் செயல்பாடுகளின் அறிக்கை போன்றவைகளை அதிகாரியின் முன் வைத்தனர். திரு. ரமேஷ் அவர்கள் சிறுகுழுக்கள் அமைத்த பல இணைகை மரங்கள் நிறைந்த தோப்புகளையும் பார்வையிட்டார். இதுபோன்று TISTன் நிகழ்வுகளின் செய்திகளை எங்களிடமிருந்து சேகரித்து அவர் பார்வையிட்டு தெரிந்து கொண்ட விவரங்களின் மூலமாகவும் TISTயை சார்ந்த சிறுகுழுக்களின் கடின உழைப்பு மற்றும் அவர்களுடைய சிறந்த பணியினையும் பற்றி அவர் பாராட்டுவதோடு நில்லாமல். அமெரிக்கா சென்றவுடன் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்திலுள்ள மற்ற TISTன் அதிகாரிகளுக்கும் இவ்விரங்களை மனநிறைவோடு பகிர்ந்து கொண்டுள்ளார்.



Chittoor / சித்தூர்



Kattiamandal / கட்டியம்பந்தல்



Mel Kodungalur / மேல் கொடுங்கலூர்



Ulundhai / உளுந்தை

Mr. Ramesh having discussions with the Small Group Members
திரு. ரமேஷ் சிறுகுழுவிடம் கலந்துரையாடல்.

The Views of Mr.Ramesh Narasimhan on the TIST India Project

Hello! First of all let me wish you all a very happy Deepavali. During late September and early October I had visited various TIST villages in Tamil Nadu. The TIST program began more than 3 years ago and I have heard about the tremendous progress made by the TIST Small Groups in India through reports sent by Prabakar and Joseph. I have also seen many pictures of the trees and



Chittoor / சித்தூர்

the Small Groups. This time I got a chance to come and see the progress in person and I was very excited about it. What I saw impressed me very much in how well the Small Groups in Tamil Nadu are actively participating in the program and how well they are improving their surroundings and livelihoods through participation in TIST. I saw that the Small Groups were identifying, sharing and following various TIST best practices to effectively reforest their areas and improve their lives.

TIST இந்திய செயல்திட்டத்தை பற்றி திரு. ரமேஷ் நரசிம்ஹன் அவர்களின் கருத்துக்கள் .

வணக்கம். முதலில் எல்லோருக்கும் என்னுடைய அன்பான தீபாவளி நல்வாழ்த்துக்கள். செப்டம்பர் மாத கடைசியிலும் அக்டோபர் மாத தொடக்கத்திலும் நான் தமிழ்நாட்டிலுள்ள TISTயை சார்ந்த பல கிராமங்களை சந்தித்தேன். இந்த டிஜனஸ்டி நிகழ்வுகள் ஆரம்பித்து மூன்று வருடங்களுக்கு மேலாகிறது. திரு. பிரபாகர் மற்றும் ஜோசப் அவர்கள் அனுப்பும் அறிக்கை மூலமாக இந்தியாவில் டிஜனஸ்டியின் சிறந்த வளர்ச்சியை தெரிந்துகொண்டேன். சிறுகுழுக்கள் மற்றும் அவர்களின் தோப்புகளின் புகைப்படங்களையும் பார்த்துள்ளேன். இப்பொழுது இவர்களின் முன்னோற்றத்தை நேரடியாக பார்க்க எனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. இவர்களின் முன்னோற்றம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்துள்ளது. இந்த சிறுகுழுக்களின் ஆர்வமிக்க செயல்பாடுகளும் அவர்கள் தங்களின் கிராமங்களுக்கு ஆற்றும் பணிகளும் என்னை மிகவும் கவர்ந்தது. இச்சிறுகுழுக்கள் டிஜனஸ்டியின் சிறந்த பயிற்சிகளையும், உத்திகளையும் இனங்கண்டு தங்களின் கருத்துக்களை பகிர்ந்துகொண்டு அவைகளை கடைபிடித்து தங்களின் வாழ்க்கை தரத்தையும், மரங்களின் வளங்களையும் நன்றாக உயர்த்தியுள்ளனர்.



Kattiamandal / கட்டியம்பந்தல்

The persistent drought conditions in your villages pose a tremendous challenge for doing agriculture and reforestation. There are governments and agencies worldwide that know about these harsh conditions and are eager to help the villagers in your areas. TIST is able to bring you their support to empower you to improve your surroundings and lives. I request your Small Groups to continue to avail this opportunity and actively participate in TIST with full trust and adhere to its best practices. TIST has not come to your area to take advantage of you. It has come with a 100% commitment to give you the advantage as you fight your harsh conditions. I am very thankful for the wonderful hospitality that you all showed me. I was unable to visit all areas and I apologize to the Small Groups in areas where I couldn't visit. Thank you for all your hard work in making TIST a success and in helping TIST to help you improve your environment and lives.

உங்களுடைய பல கிராமங்கள் வறட்சியின் பிடியில் சிக்கி விவசாயத்தையும் மரம் வளர்ச்சியையும் மிகவும் கடினமான பணியாக மாற்றியுள்ளன உலகெங்கும் பல நிறுவனங்களும், அரசாங்கமும் இந்த நெருக்கடியான நிலையை கேள்வியுற்று உதவி கரம் நீட்ட தயாராக உள்ளன. உங்களின் வாழ்க்கை சிறக்க இந்த நிறுவனங்களின் உதவியை TIST உங்களுக்கு கிடைக்க செய்கிறது. நீங்கள் இந்த வாய்ப்பினை நன்றாக பயன்படுத்தி, முழு நம்பிக்கையுடன் TISTன் சிறந்த வழிமுறைகளை கடைபிடித்து, உங்கள் ஒத்துழைப்பைத் தர நான் உங்களை தயவாய் கேட்டுக் கொள்கிறேன். உங்கள் இடத்திற்கு வந்து உங்கள் மேல் ஆதிக்கம் செலுத்த TIST நினைப்பதே இல்லை. மாறாக உங்கள் துன்ப நேரங்களில் உங்களுக்கு 100% ஒத்துழைப்பை நல்கவே TIST உள்ளது. உங்களின் அன்பிற்கு எனது மனமார்ந்த நன்றி. என்னால் சென்ற பார்க்க இயலாத சிறுகுழுக்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். TISTயின் வெற்றிக்கு உதவும் உங்களின் கடின உழைப்பிற்கு என் நன்றி. உங்களின் வாழ்க்கை நிலையை உயர்த்த உதவும் TISTக்கு உதவும் உங்களின் நல்ல உள்ளத்திற்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.



Ulundhai / உளுந்தை

Why some Villages unanimously go in for single kind of Species?

The prime factor for the growth of every species of trees depends upon soil condition, water availability and climatic condition. Secondary is, how the owners takes care of their groves. Since three years, there are several members who are growing single kind of species like Casuarina or Eucalyptus in thousands. In fact, all the Small Groups in certain villages unanimously decide to plant one single kind of species like Casuarina or Eucalyptus. For instance, the Small Groups of Vandhavasi & Mel Kodungalur center have gone for Casuarina and the Small Groups of Molachur center have gone for Eucalyptus. The members say that, the main reason for choosing one kind of species for their village is because of the soil condition. Yes, it is a best practice to select the species of trees according to the soil conditions, but at the same time it is not advisable to have just one species. The main goal of TIST is reforesting with biodiversity, i.e, biodiversity means growing multiple species of trees. Though the Small Groups of Bethel Nagar have only few trees from 50-100, but still they have more than 3 different kinds of species. When they can have multiple species, why not other groups.



சில கிராமங் கள் ஒட்டுமொத்தமாக ஒரு இன வளர்ச்சியை தேர்வு செய்ய காரணம் என்ன ?

முதலில் எந்த வகையான மர இனங்களின் வளர்ச்சியாக இருந்தாலும், அது அந்த சுற்றுப்புறத்தின் மண்வளம், நீர்வளம் மற்றும் சிதோஷ்ன நிலையை பொறுத்தே அமையும். இரண்டாவதாக தோப்பின் உரிமையாளர்களின் கவனிப்பு திறனை பொறுத்து அமையும். மூன்று வருட காலமாக நிறைய அங்கத்தினர் சவுக்கு அல்லது தைல மரங்களையே ஆயிர கணக்கில் வளர்த்து வருகின்றனர். சில கிராமங்களின் சிறுகுழுக்கள் ஒட்டுமொத்தமாக ஒர் இன வகை மரங்கள் பயிரிட முடிவெடுக்கிறார்கள். உதாரணமாக வந்தவாசி மற்றும் மேல் கொடுங்கலூர் குழுக்கள் சவுக்க, முளச்சூர் குழுக்கள் தைல மர தோப்பையும் தேர்ந்தெடுத்துள்ளனர். இவர்களின் கிராமங்களில் உள்ள மண்வள நிலையே இவர்கள் இவ்வாறு தேர்ந்தெடுக்க காரணம் என்று கூறுகின்றனர். மண்வளத்தை பொறுத்து மரவகையை தேர்ந்தெடுப்பது நல்லது என்றாலும், ஒர் இனத் தோப்பு அமைப்பது நல்லதல்ல. TISTயின் முக்கிய குறிக்கோள் பையோடைவெர்சிட்டி, அதாவது பல இனவகை மரங்கள் வளர்ப்பு ஆகும். பெத்தெல் நகரில் சிறுகுழுக்கள் 50 - 100 மரங்களே வைத்திருந்தாலும் அவர்கள் மூன்று வெவ்வேறு வகையான இனங்களை கொண்டுள்ளனர். இவர்களே இப்படி செய்கையில் ஏன் மற்ற குழுக்கள் செய்யக்கூடாது.

Single kind of species – Casuarina trees of Kattiamandal

ஒரு இன வளர்ச்சி – கட்டியம்பந்தலின் சவுக்கு மரங்கள்

In case of single species, suppose if some disease affects one Casuarina tree at Kattiamandal, there will not be even one single tree left in Kattiamandal, because all the Small Groups of this village have gone in for Casuarina. It is the same case with Chittoor, because all the Small Groups of Chittoor have predominantly gone for Eucalyptus. The best practice of planting multiple species of trees not only avoids disease spreading, but also avoids forest fire. Even the Department of Environment and Forest insists to grow multiple of species of trees.



Multiple species of Bethel Nagar and Vandhavasi
பெத்தெல் நகர் / வாசியின் பல இன வகை மரங்கள்

ஒர் இன மர வளர்ச்சியில், கட்டியம்பந்தலில் உள்ள ஒரு சவுக்கு மரத்திற்கு ஏதே ஒரு நோய் தொற்றிக் கொண்டால், அது எல்லா மரங்களையும் பாதித்து கட்டியம்பந்தலில் ஒரு சவுக்கு மரம்கூட மிஞ்சாமல் அழிந்துவிடும். ஏனெனில் இக்கிராமத்தில் உள்ள அனைத்து சிறு குழுக்களுமே சவுக்கு மரத்தையே பயிரிட்டுள்ளார்கள். சித்தூர்க்கும் இதே நிலை தான் காரணம் இங்கு எல்லோரும் தைல மரத்தை பயிரிட்டுள்ளனர். பல இன வகை மரங்கள் உள்ள தோப்பு அமைப்பது நோய் பரவாமல் தடுப்பதோடு, காட்டு தீ பற்றிக்கொள்வதையும் தடுக்கிறது. சுற்றுப்புற சூழல் அமைப்பும், வனத்துறையும் பல இன மரம் வளப்படையே அறிவுறுத்துகிறது.



தோப்பிற்கு அமைத்தல்

பெயர் பலகை

Nameplate for Groves

TIST has been emphasizing to place a nameplate for every grove. The TIST Quantifier takes the photograph of every grove immediately after finishing the quantification. This photograph is taken through the palm top through which grove data is collected, so that, the photographs may also gets synced and stored along with the grove data in the TIST Web Site.

ஒவ்வொரு தோப்பிற்கும் ஒரு பெயர் பலகை நிறுவ TIST அறிவுறுத்துகிறது. TISTயின் ஆய்வுக் குழு தோப்பை திறனாய்வு செய்தவுடன் அவற்றை புகைப்படம் எடுத்துக் கொள்கிறது. பாமடாப் கணிப்பொறி மூலம் படம்பிடித்து, தோப்பில் விவரங்களையும் சேகரித்து வெப்சைட்டில் பதியவைத்து கொள்கிறது.

Why does TIST place all this data in the web site? When this data is placed in the web site, the whole world can view it. It is very easy to market our carbon credits to the buyer through the web site. The buyer scrolls our website and sees all our data's, i.e., the grove, trees, seedlings, etc. He also sees the photographs taken by the Quantifier. The photographs displaying the grove, which does not have a nameplate, will not impress the buyer. How impressive it will be if the photograph displays the trees/seedlings of the grove along with nameplate, and the members standing beside the nameplate.

Unless we have a buyer to sell our carbon credits, we would not have enough funds to make the voucher payments. To catch the attention of our buyer, we need to host our web site with all the required data along with the relevant photographs. So every photograph of the grove should be taken in such way that it displays the trees/seedlings along with the nameplate, and the members standing besides the nameplate. Having a nameplate for the groves is as important as submitting the SGMR.



ஏன் வெப்சைட்டில் இந்த விவரங்கள் பதியவைக்க வேண்டும்? வெப்சைட்டில் பதியவைத்தால் உலகமே இந்த விவரங்களை அறிந்து கொள்ளலாம். கார்பன் கிரீடிட்டுக்களையும் வெப்சைட் மூலமாக எளிதாக விற்பனை செய்யலாம். வாடிக்கையாளர்கள் தோப்பு, மரங்கள், நாற்றுகள் இவற்றின் விவரங்களை வெப்சைட் மூலமாக தெரிந்துகொள்கின்றனர். ஆய்வுக்குழுவின் புகைப்படங்களையும் பார்க்கின்றனர். பெயர்பலகை இல்லாத தோப்பின் புகைப்படம் இவர்களின் கவனத்தை ஈர்க்காது. தோப்பில் உள்ள மர வகைகளுடன், பெயர்பலகை மற்றும் அதன் உறுப்பினர்களுடன் காட்சியளிக்கும் புகைப்படம் எல்லோர் கவனத்தையும் ஈர்க்கும்.

நம்மிடம் உள்ள கார்பன் கிரீடிட்டுகளை வாங்குவதற்கு ஆள் இல்லையென்றால் வவுச்சர் பேமென்ட் செய்ய நம்மிடம் போதுமான அளவிற்கு வைப்புத் தொகை இருக்காது. வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்க நாம் சிறந்த புகைப்படங்களை, விவரங்களுடன் வெப்சைட்டில் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு புகைப்படமும், அந்தந்த தோப்பில் உள்ள மர வகைகள், நாற்றுகள் தெளிவாக காட்சியளித்து அவற்றில் பெயர்பலகையுடன், அந்தந்த உறுப்பினர்களும் அவற்றின் அருகில் நிற்க புகைப்படம் நன்றாக எடுக்கப்பட வேண்டும். தோப்பிற்கு பெயர்பலகை அமைப்பது எஸ்ஜிஎம்ஆர் (SGMR) சமர்ப்பிக்கும் அளவுக்கு முக்கியமானது.

Sakthi Small Group of Kandoor – the first Small group to have a name plate for the groves

காந்தூர் சக்தி சிறுகுழு
தோப்பிற்கு பெயர்பலகை
அமைத்துள்ளனா

Sakthi Small Group of Kandoor

This Small Group has got 2-3 acres of land, in which, they have multiple species of trees like mango, guava, teak, drum stick and neem. A very special matter with this Small Group is that they have more than 300 neem trees in their grove. Neem trees belong to that variety of tree species which have leaves very densely grown. It is said that, the ground surrounding the neem tree will always be wet.

This Small Group is the first group to have a nameplate placed in their grove. The nameplate has the name of the Small Group, Village Name and Grove Name. Though this Small Group receives a small amount as voucher payment, but still they followed the best practice of TIST and erected a nameplate, for which, they have spent Rs.200/-..

The members of this Small Group give more importance to fruit bearing trees. Even during the month of October 2005, they have transplanted 5 mango trees. Overall, they have 5 different kinds of species of trees totaling to 1,051 in their grove.

Saroja Small Group of Kandoor

This Small Group has two different kinds of species of trees like 8,203 Casuarina and 2,100 Eucalyptus trees in two different groves of Ponnu casuarina and Ponnu eucalyptus respectively.

காந்தூர் சக்தி சிறுகுழு

இந்த குழுவிடம் 2-3 ஏக்கர் அளவு நிலம் உள்ளது. இதில் இவர்கள் மா, கொய்யா, தேக்கு, முருங்கை மற்றும் வேப்பம் மரவகைகள் போன்ற பல இனமரங்களை கொண்டுள்ளனர் அதிசியதக்க விஷயம் எதுவென்றால் இவர்கள் தோப்பில் 300க்கும் மேற்பட்ட வேப்பமரங்கள் உள்ளன. இந்த வேப்ப மரங்களின் இலைகள் மிகவும் அடர்த்தியாக உள்ளது. வேப்பமரங்களை சுற்றியுள்ள நிலமானது எப்பொழுதும் ஈரத்தன்மையாக இருக்கும்.

இந்த குழுதான் முதலில் பெயர்பலகை அமைத்துள்ளனர். பெயர்பலகையில், சிறுகுழுவின் பெயர், கிராமத்தின் பெயர் மற்றும் தோப்பின் பெயரை எழுதியுள்ளனர். இந்த குழு வவுச்சர் பேமென்ட்டாக சிறு தொகையையே பெற்று வந்தாலும், இவர்கள்தான் கூஜாக்கூயின் சிறந்த பயிர்ச்சியை கடைப்பிடித்துள்ளனர். இந்த பெயர்பலகை நிறுவ இவர்கள் ரூ200 செலவு செய்துள்ளனர்.

இக்குழு பழவகை மரங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்துள்ளனர். 2005 அக்டோபர் மாதத்தில் கூட இவர்கள் ஐந்து மாமர நாற்றுகளை இடம்பெயர்த்தனர். மொத்தமாக, இவர்களிடம் ஐந்து பல்வேறு வகையான 1,051 மரங்களை தங்கள் தோப்பில் கொண்டுள்ளனர்.

சரோஜா சிறுக்குழு - காந்தூர்

இந்த குழு இரண்டு வகையாக மரங்களை கொண்டுள்ளது. 8,203 சவுக்கு மரங்களும் 2,100 தைல மரங்களும் உள்ளன இவைகளை பொண்ணு சவுக்கு மற்றும் பொண்ணு தைல என்று இரு வேறு தோப்புகளை அமைத்துள்ளனர்.

Casuarina trees were transplanted 4 months back and Eucalyptus trees were transplanted 1 month back. The growth rate of both Casuarina and Eucalyptus are little slow. The members are confident that after one or two rainfalls, and by the end of this year, the growth of these trees will be good.

Apart from trees, they also have two different kinds of species of seedlings like 85 Cotton and 10 Drum Stick trees in a grove called Ponnuswamy.



Ponnu Casuarina / பொண்ணு சவுக்கு



Ponnuswamy / பொன்னுசாமி

சவுக்கு நாற்றுகள் 4 மாதத்திற்கு முன் இடம் பெயர்க்கப்பட்டுள்ளது. தைல மர நாற்றுகள் 2 மாதங்களுக்கு முன் இடம் பெயர்க்கப்பட்டுள்ளது. சவுக்கு மற்றும் தைல மர வகை ஆகிய இவ்விரண்டுமே வளர்ச்சியில் சற்று பின்தங்கியுள்ளது. காரணம் இவை வரட்சி காலத்தில் இடம் பெயர்க்கப்பட்டுள்ளது. அங்கத்தினர்கள், இந்த வருட இறுதிக்குள், மழைக்காலத்திற்கு பின் இவைகளின் வளர்ச்சியில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என்று நம்புகின்றனர்.

மரங்களை தவிர இரண்டு வகை நாற்றங்கால்களையும் இவர்கள் கொண்டுள்ளனர். 85 பருத்தி நாற்றுகளும், 10 முருங்கை மர நாற்றுகளும் பொன்னுசாமி என்று பெயரிடப்பட்டுள்ள இவர்களின் தோப்பில் உள்ளன.



Ponnu Eucalyptus / பொண்ணு தைல

நோட் கூட்ட அட்டவணை

நோடு	உட்பட்ட கிராமங்கள்	நோட் மையம்	கிழமை	காலம்	நேரம்	
					முதல்	வரை
வாசி மற்றும் மேல் கொடுங்கலூர்	சிங்கப்பள்ளி உளுந்தை மேல் கொடுங்கலூர் காட்டுக்கொல்லி	வன்தவாசி, மேல் கொடுங்கலூர் குன்னவாக்கம்	முதல் செவ்வாய் 01.11.2005 06.12.2005	காலை	10.00	12.00
				மாலை	5.30	7.30
பெருவளையம்	பெருவளையம் மேலாப்புலம், மோட்டூர்	மேலாப்புலம்	இரண்டாவது சனி 12.11.2005 10.12.2005	காலை	9.00	11.00
கட்டியாம்பந்தல்	கட்டியாம்பந்தல் வெள்ளப்புத்தூர்	கட்டியாம்பந்தல்	இரண்டாவது ஞாயிறு 13.11.2005 11.12.2005	காலை	9.00	12.00
சித்தூர்	சீராநல்லூர், சித்தூர், நந்திமேடு, மொளசத்தூர், ஆட்டுப்புத்தூர் சிங்காடிவாக்கம் மருதம், ஜம்போதை	மொளசத்தூர் மருதம், ஜம்போதை	மூன்றாவது ஞாயிறு 20.11.2005 18.12.2005	மாலை	3.00	5.00
காந்தூர்	சோகண்டி காந்தூர்	மொளசத்தூர்	மூன்றாவது ஞாயிறு 20.11.2005 18.12.2005	மாலை	6.00	8.00
ஆண்டிச்சிறு வல்லூர்	வேடல், சிறுவல்லூர் ஆண்டிச்செருவல்லூர் கொட்டவாக்கம் மேல்பட்டலூர், சிறுவல்லூர், மேட்டுக்காலனி	வேடல்	நான்காவது சனி 26.11.2005 25.12.2005	மாலை	3.00	5.00



TIST

TIST India : 4, Lakshmi Nagar, 6th Main, Nanganallur, Chennai 600061
Ph. 22246844 / Mobile : 98408 99832 E-Mail prabakar@tist.org
Web: www.tist.org

TIST USA : Mr.N.Ramesh, Phone : 001 9188511917
Email : rameshn@tist.com